



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1991 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க,
மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்**

[1991, மாச்சு மாதம் 15 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

1991, மாச்சு மாதம் 15 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1991, மாச்சு மாதம் 15 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டமானது 1991 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மொத்தவிற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. இதனடித்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிட்டு செய்யப்படும், 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தின் 50அ என்றும் பிரிவாணது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “1989 ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர்” என்றும் சொற் றவாக்கும் என் னவாக்கும் பதிலாக, “1989 ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர், ஆனால் 1991 சனவரி 1ஆந் தேதிக்கு முன்னர்” என்றும் சொற்றவையும் எண்ணவையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்கச் சட்டத்தின் 50அ என்னும் பிரிவைத்திருத்ததல்.

3. முதன்மைச் சட்டவாக்ஷத்தின் 59-ஆம் பிரிவானது, “அதி காரம் பெற்ற பிரதிநிதி” என்பதன் வரைவிலக்கணத்தின் (2) ஆம் பந்தியினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியினை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகிறது :—

முதன்மைச் சட்ட
வாக்கத்தின் 59
ஆம் பிரிவைத்
திருத்துதல்.

“(2) அதிகாரமளிப்பில் குறித்துரைக்கப்பட்டவாறான, அத்தகைய மதிப்பீடு தொடர்பிலான விடயங்கள் தொடர்பில், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தமது சார்பில் செயலாற்றவென ஆள் ஒருவரினால்தான் காலத்துக்குக் காலம் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்டவரும், அத்துடன்—

(i) கும்பெனிகள் (சணக்காய்வாளர்கள்) ஒழுங்கு விதி
களின்கீழ் சணக்காய்வாளர் ஒருவராகப் பதிவு
செய்யப்பட்ட தனியாளர் ஒருவராகவிருந்து, ஆணை
யாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட
வரும் ; அல்லது

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டின், 28 ஆம் இலக்க, உண்ணுட்டரசிறைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, அச்சட்டத்தின் கீழ் அதன் சார்பில் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகளின் கீழ், ஆணையாளர் தலைமையகிபுயினால் அங்கீகரிக்கப்பட்ட தனியாள் ஒருவரும்,

எனப் பொருள்படும்.”

2 1991 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவுவரி
(திருத்தச்) சட்டம்

ஒவ்வாமை ஏற்
படும் பட்சத்தில்
சிங்கள உரையே
மேலாங்கி
நிற்றல்.

4. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும், தமிழ் உரைக்கும் இடையே
ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே
மேலாங்கி நிற்றல் வேண்டும்.